

தூய ஆவி ஞாயிறு பெருவிழாத் திருப்பலி

மூன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்பார்ந்த இறைமக்களுக்குத் தூய ஆவி பெருவிழா மற்றும் திருஅவையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். அன்று திருத்தூதர்கள் அனைவரும் தூய ஆவியின் வருகைக்காக மாடியறையில் கூடியிருந்தது போன்று இன்று நாம் அனைவரும் தூய ஆவி பெருவிழாவைக் கொண்டாட ஆலயத்தில் ஒருமனதாய் கூடியுள்ளோம்.

அன்று திருத்தூதர்கள் ஒரு மனதாய் கூடி செபித்தார்கள். தூய ஆவியின் வல்லமையைப் பெற்றுக் கொண்டார்கள். இயேசுவைப் போல் தங்களுக்கும் துன்பம் ஏற்படுமோ என்று பயந்து மறைந்திருந்த அவர்கள் பயம் நீங்கி இயேசுவைப் பற்றி அறிவிக்கத் துணிவுடன் சென்றனர். எதிர்கால பயம் நீங்கியது. தாங்கள் கண்டதும் கேட்டதுமான கடவுளின் மாபெரும் அறிவிக்காமல் தங்களால் செயல்களை இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்தனர். ஆவியாரின் உடனிருப்பால் தங்களை மறந்தனர். இந்த ஆவியாரின் தூண்டுதலால் நாம் கடவுளை அப்பா! தந்தாய்! என அழைக்கும் உரிமைப் பெற்றுள்ளோம். அதனால் நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றோம்.

இயேசு தமது சீடர்களைத் திக்கற்றவர்களாக விட்டுவிடாமல் உங்களுக்கென ஒரு துணையாளரை அனுப்புவேன் என்ற வாக்கை நிறவேற்றுகிறார். இந்தத் துணையாளரே நமக்கு எல்லாவற்றையும் கற்றுத் தருவார். நமது திருமுழுக்கின் வழியாகவும் நாம் பெற்றுக் கொண்ட ஆவியின் ஆற்றலினால் கடவுளை நம் துணையாகக் கொண்டு பிளவுகள் பிணக்குகளை மறந்து நல்லுலகு படைக்கும் சமூகமாக கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ வரம் வேண்டி இப்பலியினில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை: திருத்தூதர் பணிகள் 2:1-11

தூய ஆவியாரின் அருள்பொழிவைப் பெற்றுக் கொண்ட திருத்தூதர்கள் தங்கள் நிலையிலிருந்து துணிச்சல் பெற்று, தூய ஆவியால் நிரப்பப் பெற்று துணிச்சலோடும், கொள்கைப் பிடிப்போடும் இயேசுவின் நற்செய்தியைப் போதித்தனர். அயல்மொழிகளில் பேசினர். பிறரின் மொழிகளைப் புரிந்து

கொண்டனர். நாமும் இத்தகைய துணிவினைப் பெற அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: உரோமையர் 8: 8-17

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டவர்கள் பெறுகின்ற இறைவல்லமையைப் பற்றி பவுலடியார் குறிப்பிடுகின்றார். தூய ஆவியின் வல்லமையால் கிடைக்கப் பெறுபவை நற்செய்திக்கு சான்று பகரும் துணிவும் கிறிஸ்துவுக்கு உகந்த வாழ்வு வாழும் நிலை ஆகியவற்றைப் பெற்று கடவுள் அளிக்கும் உரிமைப்பேற்றினை அடைந்திட அழைக்கும் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. எங்களோடு என்றும் இருந்து எங்களை வழிநடத்தி வரும் வள்ளலே எம் இறைவா!

எம் திருஅவையை வழிநடத்தும் திருந்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், பொதுநிலையினர் அனைவரும் இறையரசை அறிவிக்கும் தீபங்களாய் இவ்வுலகில் வாழவும், அவரது விழுமியங்களை வாழ்ந்து காட்டிடும் சீடர்களாய் இருக்கத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாகின்றோம்.

2. அப்பா! தந்தையே! என்றழைக்கும் உரிமையை எமக்குத் தந்தவரே எம் இறைவா!

எங்கள் நாட்டை ஆளும் தலைவர்கள் சமூக நீதிக்குக் குரல் கொடுக்கும் மனப்பாங்கு உடையவர்களாயும் அல்லலுறும் மக்களை அரணாக இருந்து பாதுகாத்திடும் நல் உள்ளம் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஆற்றலின் இறைவா! எம் குடும்பங்களை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். தூய ஆவியின் வல்லமையைப் பொழிந்து திருத்தூதர்களுக்குத் துணிவினைத்

தந்தது போல, எம் குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் உம் ஆவியின் வரங்களையும் கணிகளையும் நிரப்பிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நன்கொடை வள்ளலே எம் இறைவா!

இன்றைய இளம் உள்ளங்களைக் கண்ணோக்கிப் பாடும். அவர்கள் இச்சமூகத்தில் தீமையை வெல்பவர்களாகவும் நன்மை செய்ய ஆர்வம் உள்ளவர்களாகவும் நீர் அளிக்கும் ஆவியின் வல்லமையைப் பெற்று மகிழ்ந்து என்றும் நிறைவு பெற்று வாழவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்றி : ஆசிரியை திருமதி. ஞா.சொஸ்தினா மேரி, மேலமெஞ்சூனபுரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com